1990 ஏப்ரல் 25]

திரு. பெ. சீனிவாசன் : தலைவர் அவர்களே, கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் இன்றைக்குச் சமுதாயத்தில் சபிக்கப் பட்டவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள். அதை மாற்ற மாண்பு மிகு உறுப்பினர் திரு. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, பதவி நியமனங்களில் ஷெட்யூல்ட் ட்ரைபிற்குள்ள சலுகை யைவிட முன்னுரிமை கொடுத்து, கம்யூனல் ரொட்டேஷன் மூலம் பதவிகளில் நியமிக்கப்படும்போது, அதிலேயும் இந்த கலப்பு மணத் தம்பதிகளின் குழந்தைகளுக்கு என்று தனி இடம் கொடுக்க நம்முடைய தமிழக அரசு முன்வருமா என்று அறிய விரும்பு கிறேன்.

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, கலப்பு மணம் என்பது—முதலியாரும் செட்டியாரும் செய்து கொள்வது கலப்பு மணம் அல்ல. அய்யரும் அய்யங்காரும் செய்து கொள்வது கலப்பு மணம் அல்ல. உயர்ந்த ஜாதி என்று கருதப் படுகிற ஒருவரும், தாழ்த்தப்பட்டவர் அல்லது மிகவும் பிற் படுத்தப்பட்டவர் என்ற ஒருவரும், அந்தத் தம்பதிகளில் இருவரில் ஒருவர் அப்படி இருந்தால்தான் அது கலப்பு மணம் என்று பட்டி யலில் வர இயலும். அதைப்பற்றி அரசு பிறகு யோசிக்கும்.

அரசு உறைவிடப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுதல்.

*** 6766—திரு. வே. பெரியசாமி :**

மாண்புமிகு ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் கீழ்க் கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

பெரியார் மாவட்டம், அந்தியூர் தொகுதி, பர்கூர் அரசு உறைவிடப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா ?

மாண்புமிகு டாக்டர் எ. இராமகிருஷ்ணன்: தலைவர் அவர்களே,

இல்லை.

திரு. வே. பெரியசாமி : தலைவர் அவர்களே, பெரியார் மாவட்டம், அந்தியூர் தொகுதியில், பர்கூர் மலையில், வீரப்பன் என்ற சந்தனக் கடத்தல் கும்பலின் தலைவன் வாழ்ந்து கொண் டிருக்கிற அந்தப் பகுதியில், ஏராளமான ஆதிவாசிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே அவர்களின் குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் உயர்நிலைப் பள்ளிக்கோ, மேல்நிலைப் பள்ளிக்கோ வர வேண்டுமென்றால் ஏறத்தாழ 48 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அந்தியூருக்குத்தான்

வர வேண்டியிருக்கிறது. ஆகவே, அருள்கூர்ந்து, அந்தப் பகுதியைச் சார்ந்த அனைத்து ஆதிவாசிகள், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அங்கே தங்கி உண்டு படிக்க உறைவிடப் பள்ளி ஒன்று இருக்கிறது. அதை உயர்நிலைப் பள்ளியாக மாற்ற அரசு ஆவன செய்யுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எ. இராமகிருஷ்ணன் : தலைவர் அவர்களே, வருகிற நிதியாண்டில் பழங்குடியினர் உண்டு உறை விடப் பள்ளிகளுக்காக கிட்டத்தட்ட ரூ. 26.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. பர்கூரில் ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றி, பிறகு உயர்நிலைப் பள்ளியாக படிப்படியாகத் தான் மாற்ற வேண்டும். இது பற்றி தக்க நடவடிக்கை எடுத்து ஆவன செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. வே. பெரியசாமி : தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொல்லும்போது அந்தப் பள்ளியை நடு நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த ஆண்டு அந்தப் பள்ளியை நடு நிலைப் பள்ளியாக மாற்றி, வருகிற ஆண்டிலே மேல்நிலைப் பள்ளியாக மாற்ற ஏற்பாட்டைச் செய்வார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு டாக்டர் எ. இராமகிருஷ்ணன் : தலைவர் அவர்களே, ஆவன செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமக்கல் கால்நடைக் கல்லூரிக்கு கட்டிடமும் விடுதியும் கட்டுதல்.

* *1729*—திரு. க. வெ. வீ. இராசமாணிக்கம் ;

மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு கட்டிடமும் மாணவர்கள் தங்கும் விடுதியும் கட்ட அரசு எடுத்துள்ள நட வடிக்கை என்ன ?

மாண்புமிகு டாக்டர் க. சந்திரசேகரன் : தலைவர் அவர் களே,

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்காக கட்டிடங் கள், ரூ. 45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 3-5-1989 நாளன்று